

பிரதிவேஷம் - பிள்ளை  
வாழும் ஆண்டு  
நமது சமூகத்தினுள்  
ஒரு எதுவார ஏல்  
நிலை தீர்வை  
ஒரு துறைக் கு  
நிலைக் குதாக  
ஒலையைப் பாதை  
நாட்டும் நாட்காலி  
நாட்டு இரு மேஜர்  
நிலைக் குதாக  
நிலைக் குதாக

# ஆங்கிளம்

தினம் நாளை - தினம் வெளிவளைச்சுதான்

1942 ஜூலை - 7 ம் தினம்

34 மூலம் பாதை

ஆ... யூ கோயிங் டெப்ரேட்

வெளிநாட்டுக்குப் போக இருக்கிறீர்களா?

மாலா பொன்னையா வெளிநாட்டு உத்திரவாக  
மொன்றுக்கு எதிர்பார்த்திருக்கிறீர் அவள் வெளிநாடு யில்  
வேலை வாய்ப்பு தேடிக்கொடுக்கும் ஒரு நிறுவனத்தின்  
நிர்வாக அதிகாரியுடன் கம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்.



Q: Are you married?

ஆ... யூ ம்கிரீ? ?  
நீர் வீவாகம் செங்கு விட்டாரா?

A: Yes, I am married

ய..ஸ், ஜூ சூம் ம்கிரீ? ?  
ஆம்! நான் வீவாகயானவள்.

Q: What is your husband?

வொட்ட இல் ய எ துல்பங்ட?  
உமது கணவனுக்கு என்ன வேலை?

# ARE YOU GOING ABROAD?

QUESTION: What is your name?

வொட்ட இல் யன நேம்?

உமது பெயர் என்ன?

ANSWER: My name is Mala Ponnaiah.

மயி நேம் இல் மாலா பொன்னையா,  
எனது பெயர் மாலா பொன்னையா.

Q: How old are you?

ஹவு ஒன்ட் ஆ... யு?

உமக்கு எத்தனை ஏயது?

A: I am twenty five years old.

ஐ சூம் குவென்டிபெய்வு இய...ஸ் ஒன்ட்.  
எனக்கு இருபத்தெந்து வயது.

## உள்ள கூடுப

- ★ பாலர் பகுதி
- ★ அடிப்படை ஆங்கிலம்
- ★ க. பெ. த. சா/க. கருப்பிற்குரிய ஆங்கிலம்
- ★ ஒரு உல்லாசப் பியாணியுடன் தீவைச்சுற்றி
- ★ கவிஞர் வகுப்புகளுக்குரிய ஆங்கிலம்
- ★ இலக்குவான் ஆங்கில இலக்கணம்
- ★ ஆங்கிலத்தைச் சுலபமாகப் படியுங்கள் சரிகான் ஆங்கிலத்தை உபயோகியுங்கள்

இலங்கையில் பிரதித்தான ஆங்கிலக் கல்வி வெளியீடு

(1 ம் பக்கம் தொடர்சி)

A. He is a clerk.  
வீ இஸ் ஏ க்ளர்...க்.  
அவர் ஒரு விகிதர்.

Q: How many children do you have?  
நவு மெனி சில்டறான் கு யூ ஹாவீ?  
உமக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?

A: I have three children.  
ஐ ஹாவீ தறி சில்டறான்  
எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Q: What are their ages?  
வொட்ட ஆ தெய... எஜெல்  
அவர்களுடைய வயதுகள் என்ன?

A: They are ten, five and two years old.  
தே ஆ... ரென். பைபு அண்ட ரூ இய...ஸ் ஓல்ட்.  
அவர்களுக்கு முறையே பத்து, ஐந்து இரண்டு வயது  
ஆகின்றது.

Q: Why do you leave the Country?  
வொய் கு யூ லீவ் த கன்றி?  
நீர் என் நாட்டை விட்டு போக இருக்கிறீர்?

A: I want some money.  
ஐ வாண்ட் ஸம் மனி.  
எனக்கு பணம் தேவையாக இருக்கிறது.

Q: Why do you want money?  
வொய் கு யூ வாண்ட் மனி?  
உபக்கு பணம் என் தேவைப்படுகிறது?

A: I want to educate my children.  
ஐ வாண்ட் கு எடியுசேட் மயி சில்டறான்.  
எனது பிள்ளைகளை படிப்பிக்க வேண்டியிருக்கிறது.

Q: What else?  
வொட்ட என்ன?  
வேறு என்ன?

A: I want to own a house.  
ஐ வாண்ட் கு ஒன் எ ஹாஸ்.  
எனக்கு ஒரு பொந்த வீடு கீல் கண்டும்.

Q: It is a good idea. what else do you expect?  
இட் இஸ் எ குடு ஜுயா, வட் என்ஸ் கு யூ  
எக்ஸ்பெக்ட்?  
அது நல்ல மோசனைதான், வேறு என்னத்தை நீர்  
எதிர்பார்க்கிறீர்?

A: I want to help my parents.  
ஐ வாண்ட் கு ஹெல்ப் மயி பேரங்டஸ்.  
எனது பெற்றோர்க்கு உதவி செய்ய வேண்டும்.

Q: I wish you the best of luck.  
ஐ விஷ் யூ த பெஸ்ட் ஓங் லக்  
உமக்கு நல்லதிர்க்குமாக இருக்க வேண்டுமென்று  
வாழ்த்துகிறேன்.

"விளக்கமான ஆங்கிலம்"  
ஆங்கிலக் கல்வி வாரவெளியீடு

## ஆங்கிலம்

## விசேட குறியீடுகள்

ஆங்கில உச்சரிப்புகளைத் தமிழில் எழுதும்போது  
பின்வரும் குறியீடுகளை உபயோகிக்கிறோம்.  
ஏ — a book, a pencil முதலியவற்றில் வரும் a யின்  
தொணி.

ஏ — at, and முதலியவற்றில் வரும் a யின் தொணி.  
தீ — as, at, can முதலியவற்றில் வரும் a யின் தொணி  
b, g, f, z போன்ற எழுத்தின் தொணிகளைக் குறிக்க  
அத் தொணிகளுக்கு மில்லும் கிட்டிய தமிழ்  
எழுத்துகளுடன் இந்த எழுத்துகளையும் சேர்த்து  
எழுதப்படுகின்றது.

ஏ பில்ட் = build

கேகா = go

த — சமஸ்கிருதத்தில் உள்ள த வர்க்கத்தில் மூன்றாக  
வது த வின் தொணி

த' = the, தென் = then  
— ஒட்டைய தொணியும் வேறு எழுத்துக்களு  
டைய தொணிகளும் ஒலிக்காமல் சிறிது  
நேரத்தை எடுக்கிறபோது:

தெய... — there

வ..ப் — verb

ய...ஸ் — yes

பத்திராதிபர்:  
பேராசிரியர் சுசரித கம்லத B.A.(Hons) Ph.D.(Lond)  
உதவி பத்திராதிபர்கள்:

ந. கந்தசாமி ஜயரி,  
(விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்)  
பொன். பரமபாதம், B, Sc. (ag).

வெளியிடுவோர்:

"ஆங்கிலம் பிரசுரிப்பாளர்கள்"  
த பெ. இ.வி. 23,  
கன்டி.

ஆசிரியர்களுடைய விசேடம்:

வேலக்வியூ அசிகம்,  
கீர்தி எ. டி.எஸ். கேனனுயகிக் கிகி,  
கன்டி.

தனிப்பிரதி விலை ரூ. 2.25  
தபால் கட்டணம் 30 சதம்  
நிதா விபரம் (தபால் செலவு உட்பட)  
மூன்று மாதங்களுக்கு — ரூ. 29.60  
ஒரு .. — ரூ. 59.20  
ஒரு வருடத்துக்கு — ரூ. 118.40

## பாலர் பகுதி

## சில்ட்ரன்ஸ் கொலம்

இந்தப் பாட வரிசை புதிதாக ஆங்கலம் மயிக் கந் கொடாங்குகிறவரீகளுக்கும் ஆங்கிலம் மயிக்கும் பாலர்களுக்குமாக எழுதப்படுகின்றது. பழைய தோற்று முறைகளைத் தவிர்த்து ஒரு புதிய விஞ்ஞான ரீதியான போக்ரூமுறையில் இது தயாரிக்கப்படுகிறது.

குழந்தைகள் இவற்றைப் படிக்கும்போது பெரிய வர்களின் உதவி தேவை.

## Come Sama

கம் சாமா  
சாமா வாரும்

## Bring me your doll

பெறிக் கி யுன் டோல்  
மது பொம்மையை என்னிடம் கே ஸ்டு வாரும்.

## What is her name?

வொ...ட் இஸ் பூஹ... நெம்?  
அவளுடைய பெயர் என்ன?

## She is Neela.

ஷி இஸ் நீலா  
அவள் பெயர் நீலா

## My doll is Neela.

மயி டோல் இஸ் நீலா  
எனது பொம்மை நீலா

## This is her mouth.

திஸ் இஸ் ஹூ... மவுக்  
இது அவளுடைய வாய்

## This is her hair.

திஸ் இஸ் ஹூ... ஹூப்  
இது அவளுடைய தலைமயிர்

## This is her long hair.

திள் இஸ் ஹூ... ஹோங் ஹெய்...  
இது அவளுடைய நீளமான தலைமயிர்

## She is beautiful.

ஷி இஸ் பெரியூட்டிட்டிபுல்  
அவள் அழகானவள்

## I love my doll.

ஐ லவ் மயி டோல்  
நான் எனது பொம்மையை ஓநிக்கி கீறன்

## Bring me your doll.

ப்ரீங் மீ யுன் டோல்  
மது பொம்மையைக் கெரண்டு வாருங்கள்



## She is beautiful.

ஷி இஸ் பெரியூட்டிட்டிபுல்  
அவள் அழகானவள்

எழுதுங்கள் -

## What is your name?

வொட் இஸ் யுன் நெம்?  
மது பெயர் என்ன?

name — நெம் — பெயர்

your — யுன் — மது

hair — ஹூப்... — தலைமயிர்

long — ஹோங் — நீளமான

love — லவ் — நெசி, அஷ்பு காட்டு

## My name is Sama.

மயி நெம் இஸ் சாமா  
எனது பெயர் சாமா

my — மயி — என்னுடைய

# றவுண்ட த அயிலண்ட வித எ ருவறிஸ்ட்

AT THE PERADENIYA GARDENS

நட பேறுடெனியா காட்டுங்கள்  
பேராதனைப் பூக்கொட்டத்திலே

Smith: The orchid house is a fine place.

த ஓக்கிட் ஹவுஸ் இல் ஏ பெப்ஸ் ப்ளோஸ்  
ஒக்கிட் வீடு மிகவும் அருள வான்து.

Chandra: You can see many kinds of roses here.

பூ க்டீன் எல் மெனி கயிள்ட்ஸ் ஒவ் ரேவேஸ் ஹிய.  
நீங்கள் இங்கே எத்தனையோ விதமான ரோஜாக்களைக்  
காண்வாம்.

S. Oh, I see them.

ஓ ஹி எல் தெம்  
அஹா, அவைகளை நான் சான்னிறேன்.

C. There are several colours of roses. some are pink.  
some are red, some are orange. All are very beautiful.  
தெயா... ஆ... வெவறு கல...ஸ் ஒவ் ரேவேஸ்.  
ஸம் ஆ... பிங்க், ஸம் ஆ... ரெட், ஸம் ஆ...  
ஓராஞ்ச். கல் ஆ... வீரா பியூட்டிட்டுல்.

அங்கே அநேக நிறங்களில் ரோஜாக்கள் இருக்கின்றன.  
சில இனங்களைப்படி, சில சிவப்பு, சில செம்மஞ்சளை  
என்ன நிறங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன

C. Then we can go into see other varieties of plants.

தென் வீ க்டீன் கோ இன் ரூ சீ அத வெறய்ட்டுஸ்  
ஒவ் மிளாளிற்கி  
ஆகவே நாங்கள் வேறு விதமான செய்களைப் பார்க்கப்  
போகலாம்

Most of them are tropical trees

மோஷிட் ஓவ் தெம் ஆ... ட்ரெப்பிக்கல் ட்ரீஸ்.  
அவற்றில் அநேகமானவை உண்ண வையத்துக்குரிய  
தாவரங்கள்.

S. But some trees are common to us.

பபட் ஸம் ட்ரீஸ் ஆ கொம்மன் ரூ அஸ்.  
ஆனால் சில எங்களுக்கு பொதுவானவை.

C. It can be. There several varieties in one family.  
இட் க்டீன் ஸபி தெயா... ஆ... லெவறுல் வெறயிட்  
மஸ் இன் வண் பயிலி.

இருக்கலாம். ஒரே குடும்பத்தில் பல விதமான தாவரங்கள் இருக்கின்றன.

S. Is this the biggest Botanical Garden in Sri Lanka.  
இல் இல் கபரிசீட்ட் பொட்டன்னிக்கல் கூ...ரியன்  
இன் மூல் உங்கா?

## ROUND THE ISLAND

S. I like roses very much. Roses are lovely. They have a pleasant smell.

ஐ யைக் ரேவேஸ் ஆ... வணி, தே ஓடீஸ் எ<sup>ப்ளோஸ்ட்</sup> ஸமெல்.

நான் ரோஜாக்களை விரும்புகிறேன். அவைகள் மிக நறுமணம் வாய்ந்தனவை.

C. What is your best flower?

வொட் இல் யுன் பெஸ்ட் ப்ளைவ...  
உங்களுக்கு அதிகம் விரும்புமான டு எது?

S. Well I love roses,

வெல். ஐ யை ரேவேஸ்  
நல்லது. நான் ரோஜார்களை அதிகம் விரும்புகிறேன்.

C. We can see Anthuriums,

வீ க்டீன் எல் அந்தாரியம்ஸ்  
நாங்கள் அந்தாரியங்களைப் பார்ப்போம்.

S. I am not interested in Anthuriums.

ஐ டீம் நொட் இன்ரெஸ்ட் இன் அந்தாரியம்ஸ்.  
அந்தாரியங்களில் எனக்கு அக்கறை இல்லை

இதுதான் இவங்கையில் மிகப்பெரிய தாவரவியல்  
தோட்டமா

C. No, We have a bigger Botanical Garden at Hakgala.  
நோ. வீ ஹக்கல் எ ப்ளைக் கெபாட்டன்னிக்கல்  
காட்டுஸ் ஸெட் ஹங்கல.

இல்லை. ஹங்கலயில் ஒரு பெரிய தோட்டம்  
இருக்கிறது.

S. Where is it?

வேயா இல் இட்?  
அது எங்கே உள்ளது?

C. Six miles away from Nuwara Eliya, in the middle  
of the island.

விக்ஸ் மயில்ஸ் எடே பிரேஸ் நுஸ்ரவியா இன் த  
மிடில் ஓவ் த அயிவண்ட்.  
நுவரெலியாவிலிருந்து ஆர் கைவல் தூரத்திலே இந்த  
தீவின் நடுபக்கத்திலே உள்ளது.

# கனிஷ்ட வகுப்புக்குரிய ஆங்கிலம்

இங். லீட் பீபா ஜானிய... ஸ்ரியுடெ ன்

இங்கே தரப்பட்டிருக்கும் பத்தியை காசித்து விட்டு கீழ் தரப்படும் வினாக்களுக்கு விடையளிக்க தயார் கி இ சு ள் எல்லாம் பாடங்களிலும் இடே மாதிரியான சிரித்தவ பயிற்சிப் பாடங்கள் தொடரும்

I am a bird. I have two wings. I have many feathers. They are black and yellow. I eat fruit. My home is the nest. I lay eggs. I warm them. My husband helps me. We feed the young ones. We teach them to fly.

Read - நீட் - வாசியுங்கள்.

ஐ கீம் எ சேபட். ஐ நூலீவ் ரு விங்க்கு. ஐ நூலீவ் மெனி பெபத...ஸ் தே ஆ... ஸப்ளீக்க் கூன்ட் யலோ. ஐ சட் பறுட், மயி தேஹாம் இஸ் கு நெஸ்ட். ஐ லே எக்ஸ். ஐ வா ம் தெம் பயி ஹஸ்பஸ்ட் ஹெல்பஸ் மி. ஐ பிட் த யங் வன்ஸ் வீ ரீச் தெம் ரு கப்ளோ.



ஏன் ஒரு பறவை. எனக்கு இரண்டு இட்டீக்கள் உண்டு எனக்கு அனைத் தீர்க்கும். அவை குருபு மஞ்சனமாக இருக்கும். நான் பழங்களைச் சாப்பிடுவேன். எனது வீடு கூடு, நான் முட்டைகளை இடுவேன். அவற்றை அடை காப்பேன் எனது கணவர் உதவி செய்வார், நாங்கள் குஞ்சனங்கு உணவு ஊட்டுவோம். அவைகளுக்கு பறக்கப் பழக்குவோம்.

bird - சேபட் - பறவை  
wings வீங்ஸ் இறக்கைகள்  
feathers பெபத...ஸ் இறகுகள்  
two ரு இரண்டு  
many பெனி அனைக்காள்  
black ஸப்ளீக் கருமையான  
yellow யெலோ மஞ்சல்  
home தேஹாம் வீடு  
nest நெஸ்ட் கூடு  
lay லே முட்டை இடு  
husband ஹஸ்பஸ்ட் கணவன்  
help ஹெல்ப் உதவி செய்  
I ஐ நான்  
we வீ நாங்கள்

me	மி எனக்கு, என்கை
them	தெம் அவைகளுக்கு
how	ஹவ் எப்படி
fern	பீட் உணவு ஊட்டு
young one	யங் வன்ஸ் குஞ்சனங்கள்
teach	ரீச் படிப்பி
fly	பீலா பற

இந்தப்பந்தியை செவ்வே வாசித்து விளங்கிக் கொள்க. அப்போது விடைகளைத் தருவதில் சிரமம் இருக்காது.

who is this? ஐ இஸ் தீஸ்?  
இவர் யார்?

இப்பிரச்சினை இரண்டு பிரிவுகளாகப்பட்டிருக்கிறது who என்பது ஒரு பகுதியாகவும் is this மற்றைய பகுதி யாகவும் உள்ளன. இதில் this is என இதை மாற்றிக் கொள்க.

who ஹவ் யார் இதற்கு விடை என்ன  
a bird எ சேபட் ஒரு பறவை. என்பதைக் காட்டுகிறது. This is என்ற பகுதியை முதலில் எடுத்து a bird என்பதை வைத்து this is a bird என்று விடை எடுக்கிறது.



what is her home?

வொட் இஸ் ஹே... ஹே...ம்?

அவனுடைய வீடு எது?

What என்யதை her home is மாற்றிக் கொள்க.

her home எப்பது எழுவாய்  
Is என்பது விடைச்செய் வி  
is the nest எப்பது பயனில் (predicate)

கவை விடை : Her home is the nest

## அடிப்படையிலிருந்து ஆங்கிலம் (30)

பேரிட இங்களில்

ஆயிரத்தைப் பற்றி இந்தப் பாடத்தில் படிக்கிறோம்.

thousand - தவசன்ட - ஆயிரம்

five thousand - பெய்வ தவசன்ட - ஐயாயிரம்

ten thousand சென் தவசன்ட - பத்தாயிரம்

**இடபோது உங்களுக்கு ஆயிரத்துக்குள் என்ன முடியும்.**

I bought a car for twenty two thousand rupees.

ஐ செபாட் எ கா... பொ குவென்றி ரு தவசன்ட  
முப்பீஸ்

நான் இநுபத்திராயிரம் ரூபாவுக்கு ஒரு கார் வாங்  
கிளேண்

bought - வாங்கினேன்

buy - வாங்கு

Lord Buddha lived two thousand five hundred  
years ago.

வோட் புத்தா விண்ட ரு தவசன்ட டெட் ஹன்தெட்  
இய...ஸ் எஃகோ.

புத்த பகவான் இரண்டாயிரத்து ஐந்தாறு அருடங்  
களுக்கு பெட்டு வாழ்ந்தார்.

நாறு ஆயிரத்தைப் பத்து லட்சம் என்று சொல்லலாம்.

dowry - டவுறி - சீதனம்

What is a million? வட் இஸ் எ மில்லியன்?  
மில்லியன் என்பது என்ன?

மில்லியன் என்பது பத்து இலட்சம் ஆகும். அவ்வது  
ஆயிரம் தரம் ஆயிரம் ஆகும்.

The life was on the Earth five million years ago.

த வயில் வோஸ் ஒன் த ஏ...த் பெய்வ மில்லியன்  
இய ஸ் எஃகோ.

பூமியிலே உயிர்கள் தோற்றி ஐம்பது லட்சம் வரு  
டங்கள் ஆகின்றன.

earth - ஏ...த் - குழி

on - ஒன் - மேலே

life - லயில் - உயிர்கள்

## BASIC ENGLISH

ago — எஃகோ — முன்பு  
ஓம் காரி ...யெற் ஸ்டி பாம்பி  
years — இய...ஸ் — அருடங்கள்  
ஓடு டெட் ஹன்தெட்  
two thousand five hundred

ரு தவசன்ட பெய்வ தூங்கிரெட்  
நான்கூடி க்ரூட்டைய் எ எபோ ரூ குவென்ற ரூபீ  
இரண்டாயிரத்தைக்குந்தாறு  
பாக்கூரா கூபாங்கா ஓயோ ரூபி  
ninety nine thousand கூடைநல்லிழ்ச்சி காங்கன் தவசன்ட்  
(ஏங்கோடு) எங்கோப் பூபங்கெதாங்கன் கூம்பிரின்பதாயிரம்  
· கூப் எபி எ எபோ ரூபி : பாக்கி கவிக்கு

Our population is about two and a half million.  
அவ... பொப்பியிலேவான் இங் கூடைவுட்குருகின்... ர  
ஹாஸ் மில்லியன் காபாய்விடு கூவகி குபாம்  
எங்கள் கனத்தொகை ஏற தோற்றி இநுபத்தைக்கு  
இலட்சம் ஆகும். மாஞ்சுப் பாவிப்பு எஃபோ

population - கொப்பியிலேவான் - கனத்தொகை

half - ஹாஸ் - காங்கன்பிப்பீஸ் கூபாம்

about - எபவுட்டுப்பிழைத்தால்லை கூப்

காங்கன் கூப் கூப் கூப்

# SIMPLE ENGLISH GRAMMAR

எங்கள் இங்கீன் மூலம்

இலக்கணம்

ஆங்கில இலக்கணம்

34

இதே தரப்படும் அனங்களில் comparative, superlative, உயர்நிலை விசேஷணங்களை உண்டாக்கும் முறை களைக் காண்பிக்கின்றன.

May is hotter than any other month.

மே இல் ரெஹாட்ட தலை எனி அத... மந்த்.  
மே மாதம் மற்றைய மாதங்களிலும் பார்க்க வேப்பம் கூடியது.

Her doll is prettier than yours.

ஹே... டோல் இல் விசேஷம்.. தான்.. யவர்க் கூடுதலாக பொம்மை உண்டு பொம்மையிலும் அழகானது.

Nimal is the idlest boy in the class:

நிமால் இல் த ஜூடிள்ட் பேபாய் இன் த கள் ஸ் நிமாத்தான் கால்பால் உள்ள எவ்வாரிலும் பார்க்க மிகவும் சோம்பேரிப் பையன்.

Your knife is sharper than mine.

யுன் நயில் இல் ஓப்பட்ட தான் மயின்,  
உமது கந்தி என்று கத்தியிலும் பார்க்க கூர்க்க மான்தா.

Honour is dearer to him than life.

ஒன்... இல் டியற்... ரு ஹிம் தான் யயில்,  
கொரவும்தான் அவனுக்கு உயின்றும் பார்க்க அருகம் யாழதாக இருந்தது

Mani is two years older than Rathi.

மனி இல் கு இய...ஸ் ஒல்ட... தான் ரதி.  
மனி ரதியைப் பார்க்கிலும் இரண்டு வயதில் முத்தவன்.

Name the largest city in the world!

நீம் த வாஜஸ்ட் விட்டி இல் த வேலிஸ்ட்  
உலகில் உள்ள பெரிய நகரத்தின் பெயரைக் கூறக் கூடும் கூடும் கூடும் விட்டி வேலை கூடும் கூடும் கூடும்

He is the best friend I have.

வீ இல் த பேபாய் பெறுவதில் ஜ ஹிஸ்வ.  
அவர்தான் என்று மிகப்பகுதி மிகவும் சிறந்தனப்பார்.

He is the clever boy in the two.

வீ இல் த க்ளவை பேபாய் இன் த ரு.  
அந்த இருவரிலும் அவன்தான் கெட்டிக்கார பையன்.

There is no animal more dangerous than the tiger.  
தெயா... இல் நோ க்ளீமல் பீமா டெஞ்சரல் தான் த ராட்சி.

புலியைப் பார்க்கிலும் மிகவும் ஆர்த்தான பிராணி வெசேஷன்துமில் லை.

He is the taller of the two.

வரி இல் த ரோல் ஒவ் த ரு.  
அவர்தான் அந்த இருவருக்குள்ளும் உயரமானவர்.

Jaffna is the driest part of in Sri Lanka.

ஐவ்னு இல் த ட்டெபயல்ட் பா...ட் இன் முரீ லங்கா யாழம்பாணம்தான் இலங்கையில் மிகவும் வரட்சியான பகுதி.

Iron is more useful than any other metal.

அவன் இக் மோ... யூஸ்புல் தான் எனி அத... மெட்டல்.

மற்றைய உலோகங்களிலும் பார்க்க இரும்புதான் மிகவும் கூடிய உபயோகமுள்ளது.

Who is the greatest living poet?

ஹா இல் த க்ளேரட்டெஸ்ட் விவிஸ் போய்ட்.  
இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிற புகவரிகளுள் சிரேஷ்டபானவர் ( மிகவும் சிறந்தவர் ) யார்?

It was the proudest moment in his life.

இட் வொ...ஸ் ப்ரவு...ஸ்ட் மொயென்ட் இன் ஹிஸ் லயிஸ் லயிஸ்.

அதுதான் அவருக்கு மிகவும் பெருமையளித்த தீரு பொழுதாக இருந்தது.

The public is the best judge.

த பப்ளிக் இல் த பெபஸ்ட் ஜட் ஜி.

பொது சனங்கள் தான் நான்குக்கிணங்காலியார் |

நானீ கால்கூடிப்பாப் கால்கூடிப்பாப் மகிழ்ச்சி சாப்பி கூப்பால்

கூலுகி Silver is lighter than gold.

எலிஸ் லைந்த தான் பேகால்ட்.

வெள்ளி தங்கத்திலும் பார்க்க இலைசால்து

—: மிகவும் கூடும்

I think he needs a better diet.

ஜ திங்க் ஹீ நிட்க்லீ பேப்பெட்டு பூட்டி |

அவருக்கு தீந்போனதையில் ஹமின்டாங்கிள்டி ஹரு நல்ல நாமானாலும் தீந்போனதையில் இருக்கிறதென்று கூறுகிறேன்.

கூடும்

இங்கிலிஸ் போ ஜி. சி. எஃ. ஒ/எல்.

## க. பொ. த: சா/த வகுப்புக்குரியது 34

பெரேரா அம்பதிகளுக்கிடையில் சென்ற பாடங்களில் நடைபெற்ற சம்பாஷணைய நிலைமூட்டுக்குரேம். திருப்பேரரா காலையில் ஈந்தீஶ்வரக்குச் சென்றத் தயாராகிறது. அப்போது நன்றா சட்டை சிழிந்திருப்பதைக் காணகிறார். இன்னுமிரு சட்டை இருந்தால் எவ்வளவு நஷ்டது என்று சொல்லுகிறீர். அதற்கு திருமதி பெரேரா தான் அதை இழைப்போட்டுத் தருவதா என்று கேட்கிறார் பின்வருமாறு கூறுகிறார்

Mrs Perera: I wish you had told me about the shirt earlier.

ஐ வில் டூ ஹெட் டோல்ட் மீ எப்பட் த கேட்டு ஏனிய...

அந்த சட்டையைப் பற்றி ஏற்கெனவே நீங்கள் என்கிறீர்கள் விரைவியிருந்தால் நன்றாக இருக்கும்.

இந்த வகுப்புக்குப்போல் பல வகுங்களையும் ஆக்கி எழுதப் பழகிக் கொள்ளுகின்றன. ஆங்கிலப்படிப்புக்கு இது மிக அவசியம்,

I wish I had a job

ஐ வில் ஐ ஹட்ட டூ ஜோப்.

என்ற வசனத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பாவிக்க இயலாது,

Mrs. Perera: I hope you will not be late to office. ஐ ஹோப் யூ வில் நோட் ஸி லெட் கு ஓப்பிளீஸ், நீங்கள் கந்தோருக்குப் பிந்தி விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

I hope you will recover soon.

ஐ ஹோப் யூ வில் றிகவ... ஸான். விரைவில் நீங்கள் குமடைஷ்டு விடுவீர்கள் என்று நம்புகிறேன்

## ENGLISH FOR G. C. E. O/L - 34

I wish I could get another shirt. என்பதைக் கருத்து உங்களுக்கு விளக்கியிருக்கும். I wish I could get another shirt. இருந்தால் அது இருந்தால் காலையில் சொல்ல என்று கேரும்,

உதாரணம் :-

I wish you had told me about the shirt.

எனிபது போல முந்திய பாடத்தில் படிப்பதைத் திரைவு படித்துகிறேன். அது திரு. பெரேரா சொல்லியிருக்கிறார்.

உதாரணம் :-

I wish I had another shirt.

ஐ வில் டூ ஹெட் அனது... கேட்டு.

எனக்கு இன்னுமாறு சட்டை இருந்தால் எவ்வளவு நஷ்டது.

recover — நிறை..... சுகமடையல்.

(நீங்கள் விரைவில் குமடைய வேணுமென்று நான் போதுதலை செய்கிறேன்)

The well is dry. I hope it will rain soon.

த வெல் டூ ட்ரை. ஐ ஹோப் இட வில் ரெயிள் ஸான், கிணறு ஏற்றிட்டது. மழை விரைவில் வந்து விடும் என்று நான் நினைக்கிறேன்.

இப்படியான வகுங்களை விளக்கிக் கொள்ளுவதில் உத்தரங்களுக்கு இனிக் கஷ்டமிருக்காது.

I hope you will get a job soon.

ஐ ஹோப் யூ வில் ஜோப் எ ஹூப் ஸான் உமரிகு விரைவில் வெள்ளுக்கூடும் என நம்புகிறேன்

## இரு உல்லாசப் பிரயாணியுடன் தீவைச் சுற்றி

C. Can you see several varieties of bamboo trees along the river bank.

தீவை யும் வீர ஸெவரல் வெற்பட்டுள்ள ஒவ்வொம்பு ட்ரீஸ் எலோங் த நிவ... பொங்க?

ஆற்றங்கரைகளிலே பல்வீதமான மூங்கில் மரங்களைக் காண முடிகிறதா?

S. Yes, to which family does it belong?

ய..ஸ. ரு விச் பெயிலி ட்டீ இட் பெலோங்?

ஆம் அது எந்த குடும்பத்தைச் சேர்ந்தது?

C. It belongs to the family of grass. Bamboo is the tallest of grass family.

இட் பெலோங்ஸ் ரு த பெயிலி ஒவ்வொம்பு ட்ரீஸ் ரோட்டெல்ஸ்ட் ஒவ்வொம்பு பெயிலி.

இது புல்லின் இனத்தைப் பேர்ந்தது. புல்லினத்தில் மிகவும் உயரமானது இதுதான்.

There are some plants which grow only in Sri Lanka. It is our duty to protect them.

தெயா ஆம் ஸம் பள்ளண்ட்டீஸ் விச் குக்கேஜ் ஒன்னி இன் ஸ்ரீ எங்கா. இட் இஸ் அவ... மியூட்டி ரு ப்ரெட்டெக்ட் தெம்

இவங்களையில் மட்டும் உண்டாகும் சில தாவரங்களும் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது எப்து கட்டமை.

S. Why do those valuable trees get scarce?

வொழி டீ தீஸ் வால்யுஎபங் ட்ரீஸ் கூகட் ஸ்டீஸ். ஏவு இந்த மதிப்பு வாய்ந்த மரங்கள் ஆருளி வருகின்றன?

C. People clear jungles for cultivation. They cut out trees for timber.

பீபிபில் கிளிய... யங்கல்ஸ் பீபா... கல்டுவேஷன். தே கட் அவட்ட்ரீஸ் பீபா... ரிம்ப... சனங்கள் பயிரில்லதற்கு காங்களை அழிக்கிறார்கள். பல்கைத் தேவைக்காகவும் மரங்களைத் தறிக்கிறார்கள்.

# WITH A

# TOURIST

S. What are the watchers doing?

வோட் ஆ... த வாச்ச...ஸ் ட்ரீயிங்?

காவளாளிகள் என்ன செய்கிறார்கள்?

C. They are taking care of plants.

தே ஆ... ரேக்கிங் கெய் ஒவ்வொன்ட்டீஸ்.

தாவரங்களை நன்று காவனிக்கிறார்கள்

These plants are very valuable. Some plants are getting scarce.

தீவை பிளாண்ட்டீஸ் ஆ... வெரி வால்யுஎபங். ஸம் பள்ளண்ட்டீஸ் ஆ... கூகட் டின் லக்டு...ஸ் இந்த தாவரங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. சில அருளி வருகின்றன.

S. Tropical timber is best,

ட்ரெருப்பிகள் ரிம்ப... இஸ் பீபஸ்ட். உங்களவுய மரங்கள் விசேஷமானவை

C. தேவை தேவை. The plants grow well there.

த வீலீ இஸ் பீபட்டில். த பள்ளண்ட்டீஸ் குக்கே வெல் தெயா... இந்த பள்ளண்ட்தாக்கு பக்னையில்லது. தாவரங்கள் செழித்து வளரும்.

S. Yes you are correct.

ய...ஸ. யு ஆ... சொறுக்ட். ஆம் நீங்கள் சொல்லது சரி.

C. We can go to see the Peradeniya University Campus வீ க்லீன் ரேகா ரு லீ த பெற்டெனியா யூனிவெஷன். க்லீம்பஸ்.

நாங்கள் பெற்டெனியா பல்கலைக்கழக வளாகத்தை பார்க்கப் போவேங்க.

## ஆங்கிலத்தை சுலபமாகப் படியுங்கள்

வென் இந்வீசு வித் ரஸ்

### Nouns- பெயர்ச் சொற்கள்-

சென்ற பாடத்தில் பெயர்ச் சொற்கள் சிவாற்றைப் படித்தோம். இந்த இசையிலும் பெயர்ச் சொற்கள் உண்டு. இவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். அவை உங்களுக்குப் பிரயோஜனப்படும்.

I - ஈ - நான்  
we - வீ - நாம்கள்

இமே தரப்பட்டிருக்கும் பந்தியைப் பாருங்கள்.

### பெயர்ச் சொல் (ஒருமை)

cat	க்ஷூட்	- பூரி
dog	டோக்	- நாய்
girl	- கே...ல்	- பெண்பிள்ளை
bird	- பெல்	- பறவை
car	- கார்	- மோட்டார் வண்டி
mother	- மத...	- தாய்
tree	- ட்ரி	- மரம்

பெயர்ச் சொற்கள் ஒருமையில் வருவதைக் கவனியுங்கள்.

உதாரணம்:-

dog - டோக் - நாய்  
kite - கயிட் - பட்டம்

### பெயர்ச் சொல் (பல்மை)

cats	- க்ஷூட்டன்	- பூரிகள்
dogs	- டோக்கள்	- நாய்கள்
girls	- கே...ல்ஸ்	- பெண்பிள்ளைகள்
birds	- பெல்கள்	- பறவைகள்

## LEARN ENGLISH WITH BASE

ஒருமைய் பெயர்ச் சொற்களைப் பண்ணமயாக்கப் பழகுவோம் பண்ணமயில் வரும்போது ஒருமையில் வரும் சொல் ஹட்டன் S சேர்க்கப் படுகிறது.

girl	- கேக் ள்	- பெண்பிள்ளை
girls	- கேக்...ல்ஸ்	- பெண்பிள்ளைகள்
boy	- பெபாய்	- பெயன்
boys	- பெபாய்ஸ்	- பெயன்கள்
mother	- மத...	- தாய்
mothers	- மத...ஸ்	- தாய்மார்கள்

cars	- கா ஸ்	- மோட்டார் வண்டிகள்
mothers	- மத...ஸ்	- தாய்மார்
trees	- ட்ரீஸ்	- மரம்

### அட்டவணை.

1. பெயர்ச் சொற்கள் ( nouns ) நவஞ்சல் காதரணமாக ஒருமைக் கொற்களைப் போலவே உச்சமிக்கப்படுகின்றன.
2. அத்துடன் S சேர்க்கப்படுவதால் சில பெயர்ச் சொற்கள் பண்ணமயில் வருகின்றன.
3. இதைக்கவிர வேறு வழிகளைப் போல ஒருமைப் பெயர்ச் சொற்கள் பண்ணைச் சொற்களாகின்றன.

முனிசைய பாடங்களில் அங்கு முறைகளைச் சொல்ல கொள்ளவும்.

## USE CORRECT ENGLISH

முன் சொரக்ட் இங்லிஷ்  
சரியான ஆங்கிலத்தை பாவியுங்கள்

ஆங்கிலத்தில் நாலு வகையான வசனங்கள் உண்டு என்று சொன்ற பாடத்தில் படித்தோம். முதலாவது வகையை வசனங்கள் சிலவற்றையும் படித்தோப். இப்போது ஆரண்டாவது வகையான வசனத்தைப் பற்றிப் படிப்போ..

எதோ ஒன்றை அறிவதற்கு விதுவப்படும் கேள்விகள் இரண்டாவது வகையாகும், இதை -

Interrogative sentences -

இந்தரேஸ்ட்டிடில் சென்றென்ஸ்...  
வினா வசனங்கள் என்று கூறுவோம்.

வெளிப்படையாக ஒரு வினாவைக் கேட்கும் போது வினாச் சொற்களைப் பாவிக்கிறோம்.

What is your name?

வொட்டி இஸ் யூ நேம்?

உமது பேயர் என்ன?

Where do you live?

வெயா டே யூ லிவ்?

நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?

இவை இரண்டும் வினா வசனங்களுக்குரிய உதாரணங்கள் ஆகும்.

முன்றாவது வகையான வசனங்கள் — சண்டிப்பான், செய்ய வேண்டிய தட்டமுடியாத, அவசரமான கட்டளைக் கொடுக்கும் வசனங்கள் ஆகும்.

இவை imperative sentences -

இப்பற்றுவ சென்றென்ஸ் -

கட்டளை வசனங்கள் எனப்பெயர் பெறும்.

உதாரணங்கள் பின்வருமாறு:-

Be quiet - சுடி குவயிட் - அமைதியாக இருங்கள்  
Please come in - ஸீஸ் கம் இன்  
தயவு செய்து நள்ளே வாருங்கள்

Have mercy upon us -

ஹெவு மெ...லி அப்பேன் அஸ் -  
எங்கள் மீது கருணை காட்டுங்கள்,

நாலாவது வகையான வசனம் உணர்ச்சி வசப்படுத்துவதை உணர்த்தும் வசனமாகும். இப்படியான வசனங்கள்,

Exclamatory Sentences -

(எக்ஸ்கிஜ்மெற்றரி சென்டென்ஸ் )  
வியப்பைக் குறிக்கும் வசனங்கள் ஆகும்,

Exclaim என்பது ஒரு செய்கை,

exclaim - எக்ஸ்கிஜ்ளெய்ம் - ஆச்சரியப்படுதல்

what a shame!

வொட்டி ஏ ரேம்!

எவ்வளவு வெட்கம்!

இந்த வசனத்தைச் சொல்லும்போது ஒருவர் ஒரு தகாத் ஸ்டைத்தைச் செய்த படியால் மற்றவருக்கு உண்டாகும் உணர்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது,

How very cold the night is!

ஹூல் வெரி கோட்டி த நயிட் இஸ்

இராக்காலம் எவ்வளவு குளிராக இருக்கிறது

இவ்வசனம் இடவின் குளிரின் தன்மையை உணர்த்துகிறது.

மேலே காட்டப்பட்ட நாலு விதமான வசனங்களையும் நன்கு பழுத்து அறிந்துக் கொள்ளுங்கள்.

## சொல்லுாட்டம் 32

பெறு பெறுகள்-

I வது பரிசு:

செல்வி: இந்திரா நடராஜா  
அண்பு இல்லம்  
அண்ணாமார் வளவு,  
மாதகல்

II வது பரிசு:

செல்வி: சித்தி ஹலீன்  
இல 25 மர்க்கார் வீதி  
புத்தாம்.

## விடைகள் :-

1. PUBLIC WORKS DEPARTMENT

பகிரங்க வேலைத் தினைக்களம்,

2. BRITISH BROADCASTING CORPORATION

பிரித்தானிய ஓவிசப்புக் கூட்டுத்தாபனம்

## READERS SOCIETY

Name: Mr/Mrs/Miss.....

Address: .....

Age: .....

English knowledge - good / fair / poor

Hobbies: .....

வினாக்களுடன் ஆங்கிலம் இயலுதாம் ।

## Word Game

### சொல்லுடாட்டம் (33)

அங்கில பாலையில் நாம் பேசும்போதும் எழுதும்கொடுத்தும் சில ஸ்ராபனங்கள், நிறவனங்கள், பதினின் பிரேரணைகள் வெயர்களை அவ்வப்பெயர்களின் சொற்றெல்லாத்தியிலுள்ள போற்களில் முதல் எழுத்துக்களாகக் கூறுகி உபயோகிக்கிறோம். உதாரணமாக C T B என்பது Ceylon Transport Board - இலங்கை போக்குவரத்துச் சபை.

இதே பொலக் கீழே தரப்படும் குறுக்கத்தை விரித்து எழுதி அவற்றுக்குறிய தமிழ்ப் பெயர்களையும் சரியாக எழுதி அனுப்புக சரியான விடைகளை எழுதியனுப்புப் போக்குவரத்துக்கு 2 மாதங்களுக்கும் இரண்டாம் இடத்தைப் பெறுவுருக்கி, 1 மாதத்துக்கும் எமது வெளியீடுகள் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வருமிடத்து அடிர்ட்டம் பார்க்கப்படும்.

தரப்படும் குறுக்கம் வருமாறு:-

### UNCTAD

முதல் திங்கி 11-6-1982

முதலாளி: சொல்லுடாட்டம் - 25

"ஆங்கிலம்" வெளியீட்டாளர்கள்,  
தபாக்பெட்டி இல 88.  
ஏண்டு

### சொல்லுடாட்டம் (33)

வினாக்கள்

முதலாளி

வினாக்கள்

## பேறு நண்பர்கள்

### வாசகர் வட்டம்

1. K. Sathiaseelan  
Sub Post Office  
Periampalam Mutar  
Male — Age 22 years.  
Hobbies — Listening to Radio — Reading story books.
2. K. Sahyadevi  
c/o V. Gunasevaran  
Peravilly Toppur  
Female — Age 16 years  
Class: G C E (A/L)  
Hobbies — Listening to Radio — Reading story books.
3. N. Rajeswaran  
c/o Nagalingam  
Main Street, Division No. 1,  
Kaluthawalai, Kathankudi.  
Male — Age 22 years  
Class: G C E (A/L)  
Hobbies — Enjoying T V — Listening Radio  
Reading story books.
4. M. M. A. Haleem  
43, Meera Mosque Rd  
Kattankudi.  
Age — 22 years  
Hobbies — Reading விளக்கமான ஆங்கிலம், Listening  
Radio Writing stories.
5. M. H. Anzar  
23 Common Road  
Akkaraipattu  
Age — 19 years  
Hobbies — T. V. Reading books, Radio & Physical  
Exercise.
6. M. A. M. Niyas  
c/o M. A. M. Abbas main street,  
Maruthamunai 2  
Kalmunai.  
Age — 18 years  
Hobbies — Reading Novels, Foot ball, T. V. Story,  
Essay writing, Corresponding to friends.